

தவணை கடன்

செயற்பாட்டு மூலதன தேவைகள் மற்றும் வர்த்தக காணிகள் மற்றும் கட்டிடங்கள் ஆகியவற்றைக் கொள்வனவு செய்தல், வர்த்தக கட்டிடங்களைக் கட்டுதல், ஆதனங்களை அபிவிருத்தி செய்தல், முதலீடு, ஒப்பந்தங்கள், புதிய வியாபாரங்களை ஆரம்பித்தல் மற்றும் ஏனைய வர்த்தக நடவடிக்கைகள் போன்ற மூலதன நடவடிக்கைகளுக்காக கால கடன்கள் வழங்கப்படுகின்றன.

விசேட பயன்கள்

- போட்டி ரீதியான வட்டிவீதம்
- நெகிழ்வுத்தன்மையான மீளச் செலுத்தும் திட்டம்
- தேவையெனில், கடன் தொகையை மீளச் செலுத்துவதை ஆரம்பிப்பதற்காக சலுகைக் காலமொன்றை கவனத்தில் எடுத்துக்கொள்ள முடியும்
- ஆகக் குறைந்த பத்திரங்கள்
- தளர்வான நிபந்தனைகள்

தகுதி

- சாத்தியமான வியாபாரம் ஒன்று இருக்க வேண்டும்
- முக்கியமாக வாடிக்கையாளரின் மீளச் செலுத்தும் ஆற்றலுக்கு உட்பட்டு கடன்வசதிகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்
- வியாபார பதிவுச் சான்றிதழ் இருக்க வேண்டும்
- எமது வங்கியில் அல்லது வேறு ஏதேனும் ஒரு வங்கியில் முழுமையாக 6 மாதங்கள் திருப்திகரமான முறையில் பேணப்படுகின்ற நடைமுறைக் கணக்கொன்றை வைத்திருக்கும் வாடிக்கையாளராக அல்லது திறன்மிக்க வாடிக்கையாளராக இருக்க வேண்டும்.

கடன் தொகையின் அளவு

- வாடிக்கையாளரின் தேவை, பங்களிப்பு, நோக்கம், மீளச் செலுத்தும் ஆற்றல் மற்றும் கடனைப் பெற்றுக்கொள்ளுவதற்கு உள்ள தகுதி என்பவற்றின் மீது தங்கியிருக்கின்றது

வட்டி வீதம்

- மக்கள் வங்கியின் இணையத்தளம் -www.peoplesbank.lkஇற்குள் பிரவேசித்து தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்

மீளச் செலுத்தும் காலம்

- இந்தக் கடன் தொகையை குறுகிய கால, மத்திய கால அல்லது நீண்ட கால அடிப்படையில் மீள் செலுத்த முடியும்
- உடன்பட்ட மீளச் செலுத்தும் திட்டத்திற்கு அமைவாக கடன் தவணைப் பணத்தை மாதாந்தம், காலாண்டு ரீதியாக, வருடத்திற்கு இரண்டுமுறை அல்லது வருடாந்தம் மீள் செலுத்த முடியும்

கட்டணங்கள், தரகு, வட்டி போன்றவை

- நிலையான மற்றும் மாறுபடும் வட்டி வீதம்
- நிலுவை தவணைப் பணத்திற்காக தண்டனை வட்டி
- ஏற்றுக்கொள்ளப்பட்ட கடன் தயாரிப்பு கட்டணம்
- ஒப்புக்கொண்ட காலத்திற்கு முன்னராக கடனை மீள் செலுத்தும்போது அறவிடப்படும் கட்டணம்
- மதிப்பீட்டு கட்டணம் (ஏற்புடையதாக இருந்தால் மாத்திரம்)
- சட்ட கட்டணம் (ஏற்புடையதாக இருந்தால் மாத்திரம்)
- அரசு முத்திரைக் கட்டணம் (ஏற்புடையதாக இருந்தால் மாத்திரம்)
- காப்புறுதி தவணைப் பணம் (ஏற்புடையதாக இருந்தால் மாத்திரம்)

விண்ணப்பிக்கும் முறை

- நாடு முழுவதும் அமைந்துள்ள அண்மித்த கிளைக்கு அல்லது சேவை நிலையத்திற்கு பிரவேசித்து கடன் வசதிக்காக விண்ணப்பிக்க முடியும்

நியதிகளும் நிபந்தனைகளும்

- தற்போதைய வியாபார செயலாற்றுகை மற்றும் நிதியியல் மதிப்பீட்டுக்கு உட்பட்டு கடன் வசதிகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.
- நிதி வசதிகளை கவனத்தில் எடுத்துக்கொள்ளும்போது வங்கி ஏற்றுக்கொள்ளக் கூடிய பிணைப்பொறுப்புகளை வழங்குவதை, பொதுவாக வாடிக்கையாளர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது
- கடன் வசதிகளை கவனத்தில் எடுத்துக்கொள்ளும்போது உள்ளக கடப்பாடு மற்றும் கொடுகடன் தகவல் பணியக (CRIB) கடப்பாடு என்பவை பரிசோதிக்கப்படும்
- கடன் வசதிகள் சம்பந்தப்பட்ட தகவல்கள், நியதிகள் மற்றும் நிபந்தனைகள் என்பவை கால மாற்றத்திற்கு உள்ளாகும். ஆகவே, புதிய தகவல்கள், நியதிகள் மற்றும் நிபந்தனைகள் என்பவை பற்றி அறிந்துகொள்ளுவதற்காக அருகில் உள்ள கிளையுடன் தொடர்புகொள்வது பொருத்தமானதாகும்.

முறைப்பாடுகளைக் கையாளும் நடவடிக்கைமுறை

- வாடிக்கையாளர்களுக்கு info@peoplesbank.lkஇன் ஊடாக முறைப்பாடுகளை எமக்கு அனுப்ப முடியும்
- குறித்த கிளை, பிராந்திய தலைமை அலுவலகம் அல்லது தலைமை அலுவலகம் என்பவற்றிற்கு எழுத்துமூல கோரிக்கையை முன்வைக்க முடியும்
- குறித்த கிளை, பிராந்திய தலைமை அலுவலகம் அல்லது தலைமை அலுவலகம் என்பவற்றை அழைப்பதன் மூலமும் முறைப்பாடுகளை முன்வைக்க முடியும்

மேலதிக தகவல்கள்

- அழைப்பு நிலையம் - 1961
- தலைமை அலுவலகம் - 0112481481